

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 பாதகமான அபிப்பிராயம்

அளவுக் கூறுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் நிதியத்தின் (நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்கள் உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்களிலிருந்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ஹிங்குருக்கொடை நிதியத்தின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கவில்லை என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 பாதகமான அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது பாதகமான அபிப்பிராயம் வெளியிடப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இந்த கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு எனது அறிக்கையில் நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு என்னால் பெற்றுக்கொண்டுள்ள கணக்காய்வுச் சான்றுகள் போதியளவும் பொருத்தமானதுமான என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்பான ஆளுகைத் தரப்பினரின் பொறுப்புகள்

இந்த நிதிக் கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நம்பிக்கை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் நிதியம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிதியத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக் கூடியவாறு அதன்

அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக் கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக் கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்பிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்படுகின்றன. தவறுதலாக தெரிவிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக குறிப்பிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களும் நியாயமாகவும் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிறுவகத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக நிறுவகத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் ஈடுபாட்டை தீர்மானிக்கப்படுகின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக் கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- நிதிக் கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வு விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமுல சட்டத்திற்கோ அல்லது நிதியத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க நிதியம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்களை சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 நிதிக் கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமத்துடன் தொடர்பான முகாமைத்துவத்தின் பரிந்துரை
இணக்கமின்மைகள் கருத்துரை

- (அ) இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 01 இன் 76 ஆம் பந்தியின் பிரகாரம் ஓராண்டில் முதிர்வடைந்த நிலையான வைப்புகள் நடைமுறை சொத்துக்களின் கீழ் காண்பிக்கப்பட வேண்டிய போதிலும் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு மொத்தம் ரூபா 1,074,136,740 ஆன ஓராண்டில் முதிர்வடைந்த நிலையான வைப்புக்களை நடைமுறை அல்லாத சொத்துக்களின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது.
- எதிர்காலத்தில் கூற்றுகளைத் போது வைப்புக்களை சொத்துக்களின் சமர்ப்பிப்பேன்
- நிதி தயாரிக்கும் நிலையான நடைமுறை கீழ்
- இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க சொத்துக்களை கணக்கு வைப்பதற்கு சநடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

- (ஆ) முன்னைய ஆண்டுக்குரிய தவறுகளின் சீராக்களாக மொத்தம் ரூபா 72,929,514 ஆன செலவு வைத்தல்கள் மற்றும் ரூபா 14,549,293 ஆன வரவு வைத்ததை திரண்ட நிதியத்திற்கு சீராக்கம் செய்யப்பட்டிருந்த போதும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியம இலககம் 3 இன் 47 ஆம் பந்தியின் பிரகாரம் ஒப்பீட்டு ரீதியான பெறுமதிகள் மீண்டும் வெளியிடப்படாத இருந்ததுடன் நியமத்தின் 54 ஆம் பந்தியின் பிரகாரம் தவறுகளை திருத்துவது தொடர்பாக தேவையான வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை
- எதிர்காலத்தில் திருத்தம் கொள்வதற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்
- இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தவறுகளை திருத்தம் செய்யப்பட வேண்டும்.

- (இ) முன்னைய ஆண்டுகளில் ஐக்கிய ஆய்வுக்கூடத்திற்கு இலங்கை நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சி நன்கொடையாக பொதுத்துறை திட்டத்தின் (UNIDO) கீழ் கிடைத்திருந்த ஆய்வு கணக்கீட்டு ஆய்வுக்கூடத்திற்கு விஞ்ஞான உபகரணங்களில் நியமங்களுக்கு நன்கொடையாக கிடைத்திருந்த ஒதுக்கமாக கணக்கீடு இணங்க மானிய ரூபா 36,700,007 ஆன ஆய்வு கூட செய்யப்பட்டுள்ளது. சொத்துக்கள் உபகரணங்கள் தொடர்பாக கணக்கீடு செய்யப்பட இலங்கை பொதுத்துறை வேண்டும். கணக்கீடு நியமம் இலக்கம் 11 இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்காமல் ஆதனங்கள் பொறிகள் மற்றும் உபகரணங்கள் ஒதுக்கமாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

- | கணக்காய்வு அவதானிப்பு | முகாமைத்துவத்தின் கருத்துரை | பரிந்துரை |
|--|--|---|
| (அ) ரூபா 1,443,652,021 கிரயமான ஆதனங்கள் பொறிகள் மற்றும் உபகரணங்கள் நிதியத்தின் அளவுக் கூறுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் நிதிக் கூற்றுகளில் காண்பிக்கப்பட்டிருந்ததுடன் நிதியத்தின் சொத்துக்கள் இனங்காணப்பட்டு கணக்கீடு செய்வதற்கும் அளவுக் கூறுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் சொத்து கணக்குகளில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை | திணைக்கள கணக்கில் ஆதனங்கள் பொறிகள் மற்றும் உபகரணங்கள் மீதி ரூபா 1,443,652,021 என ஏற்றுக் கொள்ளப்பட்ட போதும் நிதிய கணக்கின் மீதி ரூபா 1,478,954,968 ஆகும். அவ்வாறே நிதியத்தின் கணக்கு அட்டுறு அடிப்படையில் கணக்குகள் கணக்கீடு மேற்கொள்வதால் பெறுமானத்தேய்வு ஒதுக்க கணக்கில் மீதி ரூபா 641,114,795 ஆக இருப்பதால் தேறிய பெறுமதி ரூபா 837,840,173 ஆக இருந்தது. | நிதியத்தின் மற்றும் திணை களத்தின் நிலையான சொத்துக்கள் வெவ்வேறாக இனங்காணப்பட்டு நிதிக் கூற்றுகள் திருத்தம் செய்யப்பட வேண்டும். |
| (ஆ) வங்கி இணக்க கூற்றில் காண்பிக்கப்பட்டிருந்த திறக்கப்பட்ட நாணய கடிதத்தங்களிற்காக வங்கியால் நிறுத்தி வைக்கப்பட்ட மொத்தம் ரூபா 11,316,170 தொகை கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு எடுக்கவில்லை | வங்கி கணக்கிணக்க கூற்றைத் தயாரிக்கும் போது, அங்கீகரிக்கப்படாத பெறுவனகள் மற்றும் கொடுப்பனவுகள் முக்கியமாக தீர்வையாகாத பெறுமதி மற்றும் வழங்கப்படாத பெறுமதியாக பிரதானமாக வகைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், கணக்காய்வினால் அத்தகைய கொடுப்பனவுகளை வங்கிகளால் நிறுத்தி வைக்கப்பட்ட வழியுள்ள காசாக வகைப்படுத்த பரிந்துரைத்தால், எதிர்காலத்தில் அவ்வாறு செய்ய நான் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். | வங்கி நிறுத்தி வைக்கப்பட்ட பணம் அதன் தன்மையின் பிரகாரம் பொருத்தமான வகையில் கணக்கீடு செய்யப்பட வேண்டும் |
| (இ) வங்கி இணக்க கூற்றில் காண்பிக்கப்பட்டிருந்த 2017 ஆம் ஆண்டு முதல் மீளாய்வாண்டு வரை | சரியான தகவல்களை கண்டுபிடிப்பது சிரமமாக இருப்பதால் இப் பெறுமதியை தீர்வு | இனம் காணப்படாத பெறுவனவுகள் மற்றும் கொடுப்பனவுகள் சரியாக |

மொத்தம் ரூபா 1,770,048 இனங்காணப்படாத கொடுப்பனவுகள் மற்றும் 2021 ஆம் ஆண்டு முதல் மீளாய்வாண்டு வரை மொத்தம் ரூபா 2,699,483 ஆன இனங்காணப்படாத பெறுவனவுகளை இனங்கண்டு கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

செய்வதற்கு முடியாமல் இருந்தது. 2024 திசம்பர் மாதம் வரை காணப்பட்ட இனங் காணப்படாத பெறுவனவுகளில் அதிக அளவு 2025 ஆம் ஆண்டின் பதிவு சான்றிதழ்களுக்காக செலுத்தப்பட்ட பணமாகும். 2025 ஜனவரி மாதத்தில் ரூபா 275,820 தொகையும் பெப்ரவரி மாதத்தில் ரூபா 297,900 தொகையும் மார்ச் மாதத்தில் ரூபா 649,890 தொகையும் பற்றுச்சீட்டுக்கள் மூலம் வருமானத்திற்கு இனங்காண பட்டுள்ளது. எஞ்சிய உருப்படிகளுக்குரிய பிரிவின் மூலம் கணக்கு பிரிவிற்கு வழங்கப்பட்ட பொது 118 படிவத்தின் பிரகாரம் பற்றுச்சீட்டு சேர்த்து வழங்கப்பட்டு வருமானத்திற்கு இனம் காணப்பட்டுள்ளது.

இனங்காணப்பட்டு கணக்கீடு செய்யப்பட வேண்டும்

(ஈ) 2024 செப்டம்பர் 08 முதல் 2025 செப்டம்பர் 07 வரையான காலப்பகுதிக்குரிய செலவிடப்பட்ட ரூபா 1,067,351 தொகையான (VAT உடன்) வாகன காப்புறுதிக் கட்டணங்கள் கணக்கீடு செய்யப்படும் போது அதற்குரிய ரூபா 162,816 ஆன பெறுமதி சேர் வரி கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும் முற்பணமாக கொடுப்பனவு செய்த காப்புறுதி செலவினம் சொத்தொன்றாக இனங் காணப்படாமை காரணமாக காப்புறுதி செலவினம் ரூபா 782,361 கூடுதலாகவும் சொத்துக்கள் ரூபா 619,544 குறைத்தும் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.

2025 ஆம் ஆண்டின் நிதி கூற்றுக்களை தயாரிக்கும் போது சீராக்கம் செய்கின்றேன்.

முற்பணமாக செலவிடப்பட்ட செலவினங்கள் சொத்துக்கள் ஆகவும் VAT செலவினமாகவும் கணக்கீடு செய்யப்பட வேண்டும்

(உ) நிதிக் கூற்றுகளின் பிரகாரம் மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு நிலையான வைப்புக்கள் மீதி ரூபா 1,074,136,740 ஆக இருந்த போதும் வங்கி மீதிகள் உறுதிப்படுத்தலின் பிரகாரம் அத்திகதியில் மீதி ரூபா 1,073,367,332 ஆக இருந்ததால் வீதிகளுக்கு இடையே ரூபா 769,408 ஆன வேறுபாடு ஒன்று அவதானிக்கப்பட்டது.

நிலையான வைப்பு வட்டி தொடர்பான புதுப்பித்தல் அறிவித்தல் மற்றும் கணக்காய்வில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பிடல் கருத்தில் கொள்ளப்பட்டு 2025 ஆம் ஆண்டில் நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் போது சீராக்கம் செய்கின்றேன்.

நிலையான வைப்புகளில் வட்டியுடன் சரியான பெறுமதி கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.5.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகளின்மை

விடயம்	தொகை ரூபான.	சமர்ப்பிக்கப்பட த சான்று	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) பெறுமதி சேர் வரி	9,813,222	விரிவான அட்டவணைகளும் உறுதிப்படுத்தல் பதிவேடும்	இந்த தகவல்களை பதிவு செய்வதன் மூலம் தேவையற்ற வகையில் நிதிக் கூற்றுக்கள் சமர்ப்பித்தல் நிதிக்கூற்றுக்கள் நீளமாகின்றன. சமர்ப்பித்தல் இக்கணக்கு பேரேட்டுக் கணக்கில் நீண்ட வகையில் கணக்கு உள்ளதுடன் அவற்றின் பொழிப்பு மாத்திரம் பெற்றுக் கொள்ளப்பட்டு நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு மிகவும் பொருத்த மானதாக உள்ளது	உறுதிப்படுத்தல் பதிவேடுகளுடன் விரிவான அட்டவணைகள் பேணிச் செல்ல வேண்டியதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்
(ஆ) தி.பி.செ..செயலாளரின் வைப்புக்கள் பங்களிப்புத் தொகையும்	47,786,165			
(இ) அங்கத்தவர் கட்டணங்களும்	9,504,749			
(ஈ) ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்	1,478,954,968	நிலையான சொத்துக்கள் பதிவேடு மற்றும் பெறுமானத் தேய்வு கணிப்பீட்டு அட்டவணை		
(உ) திரட்டிய பெறுமானத் தேய்வு	641,114,795			

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை.

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் என்பவற்றுடனான தொடர்பு	இணக்கமின்மைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2020 ஆகஸ்ட் 28 ஆம் திகதி அரசு நிதி சுற்றறிக்கை 01/2020 ஆம் இலக்கத்தின் திருத்தப்பட்ட சனநாயக குடியரசின் கோவையின் பிரமாணம் 371 (5)	மீளாய்வாண்டில் வழங்கப்பட்டிருந்த எரிபொருள் முற்பணம் ரூபா 764,510 தொகையும் சில்லறை கால வைத்து முற்பணம் ரூபா 25,000 செயல் நிமித்த கட்டுநிதி ரூபா 17,000 உமாக மொத்தம் ரூபா 806,510 தொகை மீளாய்வாண்டின் இறுதி திகதி வரையிலும் தீர்வு செய்யப்படாமல் பெறவேண்டிய மீதிகளாக காண்பிக்கப்பட்டிருந்தன	உரிய உத்தியோகத்தர் களுக்கு ஆலோசனை வழங்குகின்றேன்.. நிதி பிரமாணம்	நிதி பிரமாணங்களின் பிரகாரம் முற்பணங்கள் தீர்வு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவுகள் ரூபா 127,975,403 மிகையொன்றாக காணப்பட்டதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 165,955,538 ஆக காணப்பட்டமையால் நிதி விளைவுகளில் ரூபா .37,980,135 தொகையான வீழ்ச்சியொன்றை சுட்டிக் காட்டுகிறது. இவ்வீழ்ச்சிக்கு ஆண்டின் செயற்பாட்டு வருமானம் ரூபா 17,409,547 அதிகரித்தமைக்கு ஒப்பாக வட்டி வருமானம் ரூபா

35,246,629 ஆல் குறைவடைந்தமை ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள் பராமரிப்புச் செலவினம் ரூபா 28,502,350 ஆல் அதிகரித்திருந்தமை பிரதான காரணங்களாக இருந்தன..

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) செயல் நடவடிக்கை திட்டத்தின் பிரகாரம் மீளாய்வாண்டில் அளவு கூறுகள் நியமங்கள் மற்றும் சேவை சட்டம் மற்றும் உரிய சட்டங்கள் விதிகள் நல்லது வரியாக்குதல் முழுமையாக பூர்த்தி செய்ய பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும் அதில் 30 சதவீதம் அளவிலான செயன் முன்னேற்ற மாத்திரம் அடையப்பட்டிருந்தது மேலும் மீளாய்வாண்டில் 09 ஆராய்ச்சி செயல் திட்டங்கள் (Research Papers) பிரசித்தப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும் ஒரு ஆராய்ச்சி செயற்திட்ட மாத்திரம் வழங்கப்பட்டிருந்தது	இந் நடவடிக்கைகளை நிறைவேற்றவை ஏற்றுக் கொள்கிறேன் அதன் பிரகாரம் ஆய்வு கூட நிர்வாகம் புதிய பிரதி பணிப்பாளருக்கு கையளிக்கப்பட்டது.	திட்டங்கள் தயாரிக்கும் போது நடைமுறை சாத்தியத்தை கருத்தில் கொண்டு அடையக்கூடிய இலக்குகளை குறிப்பிட வேண்டியதுடன் திட்டமிடப்பட்ட நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(ஆ) செயல் நடவடிக்கை திட்டத்தின் பிரகாரம் மீளாய்வாண்டில் 12 மாவட்டங்களில் அளவீட்டு நியமங்கள் மீண்டும் மதிப்பீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும் 08 மாவட்டங்களில் மாத்திரம் நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தன.	திணைக்களத்தின் வழமையான செலவினத்தின் கீழ் முகாமை செய்யப்பட்டுள்ளதுடன் நடைமுறையில் காணப்படுகின்ற குறைபாடுகளை இனங் கண்டு புதிய நடைமுறை என்று அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய உதவி பணிப்பாளர் ஒருவருக்கு இவ்விடயம் கையளிக்கப்பட்டது.	திட்டங்களை தயாரிக்கும் போது நடைமுறை சாத்தியமாக கருத்தில் கொண்டு அடைந்து கொள்ளக்கூடிய இலக்குகள் குறிப்பிடப்பட வேண்டியதுடன் திட்டமிடப்பட்ட நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(இ) ஆய்வு கூடம் 66 அறைகளுடன் தேசிய அளவுக் கூறுள் ஆய்வு கூடமாக தாபிக்கப்பட்டிருந்த போதும் தற்போது 12 அளவீட்டுத் துறைகளுக்காக ஆய்வு கூடத்தின் 33 அறைகள் மாத்திரம் இயக்கத்துடன் காணப்படுவதுடன் எஞ்சிய 33 அறைகள் விளைவற்று காணப்பட்டன.	22 ஆய்வுக்கூடங்களுக்கு தற்காலிக AC இயந்திரங்கள் மூலம் நடர்த்திச் செல்லப்படுவதுடன் அது 2025 ஆம் ஆண்டில் 30 வரை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எஞ்சிய ஆய்வுகூடங்களில் நடுத்தர காற்றுச் சீராக்கி முறைமை நிறுவுவதற்கு தாமதம் ஏற்பட்டுமையால் பயன்பாட்டுக்கு எடுக்க முடியாதிருந்தலுடன் 2027 ஆம் ஆண்டு அளவில் நடுத்தர காற்றுச் சீராக்கி முறைமை 01 கட்டத்தில் பூர்த்தி செய்வதற்கு உள்ளது.	சொத்துக்களை செயற்திறனாக பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.